



(எட்டாவது பாராளுமன்றம் - முதலாவது கூட்டத்தொடர்)

இல. 10.]

பாராளுமன்றம்

ஒழுங்குப் பத்திரம்

2015 ஒற்றோபர் 21, புதன்கிழமை, பி.ப. 1.00 மணிக்கு

வாய்மூல விடைக்கான வினாக்கள்

3/ '15

1.

கௌரவ பந்துல குணவர்தன,—நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) 2003 ஆம் ஆண்டின் 03 இலக்க நிதி முகாமைத்துவ (பொறுப்புக்கள்) சட்டத்தின் 16 வது பிரிவின் படி, தேர்தலுக்கு முந்திய வரவு செலவு நிலைமை தொடர்பான அறிக்கை இந்த சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டதா என்பதையும்;

(ii) மேற்படி 16 வது பிரிவின் விதிகள் நிறைவேற்றப்படவில்லையெனில் அதற்கு ஏதுவாயமைந்த காரணங்கள் யாவை என்பதையும்;

(iii) மேற்படி 16 வது பிரிவின் (2) வது உப பிரிவின் விதிகள் நிறைவேற்றப்படும் திகதி யாது என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

10/ '15

2.

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,—வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) அப்போதைய நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சுடன் இணைப்புச் செய்யப்பட்டிருந்த ஓஷன் வீவ் டிவலொப்மன்ட் (பிரைவேட்) லிமிட்டெட் கம்பனியால் நிர்மாணிக்கப்பட்ட மத்தேகொடை மற்றும் கஹதுடுவை வீடமைப்புத் தொகுதிகளில் சில வீடுகளை நபர்களுக்கு வழங்கும் போது, ரூபா. 60 மில்லியனுக்கு அதிகமான தொகை முறைகேடான விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளமையினை அவர் அறிவாரா?

(ஆ) (i) ஒவ்வொரு வீட்டுத் தொகுதியினையும் விற்பனை செய்வதற்கு தீர்மானித்த தொகை யாதென்பதையும்;

(ii) இதற்காக இலகுக் கொடுப்பனவு முறையொன்று அறிமுகம் செய்யப்பட்டிருந்ததா என்பதையும்;

(iii) ஆமெனில், ஒவ்வொரு வகையான வீட்டுக்கும் செலுத்த வேண்டிய முதலாவது தவணைத் தொகை மற்றும் ஏனைய தவணைத் தொகைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(2)

- (இ) (i) கஹதுடுவை வீடமைப்புத் தொகுதியில் B – 5, B4 – 10, B3 – 35, B2 – 36 மற்றும் மத்தேகொடை வீடமைப்புத் தொகுதியில் D – 16, B – 10 ஆகிய இலக்க வீடுகள் வழங்கப்பட்டுள்ள ஆட்கள் யார்;
- (ii) மேற்படி வீடுகளைப் பெற்றுக் கொண்ட ஆட்களுக்கும் முன்னாள் விடயப் பொறுப்பு அமைச்சருக்கும் இடையிலான உறவு யாது;
- (iii) குறிப்பிட்ட ஆட்கள் மேற்படி வீடுகளுக்கு செலுத்தியுள்ள பணத் தொகை மற்றும் அவர்களிடமிருந்து தொடர்ந்தும் அறவிடப்பட வேண்டியுள்ள மீதிப் பணத்தொகை யாது;
- (iv) குறித்த நிலுவைப் பணத்தை அறவிடுவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;
- (v) மேற்படி வீடுகளை விநியோகிக்கையில் இடம்பெற்றுள்ள ஊழல்கள் தொடர்பாக புலனாய்வொன்று மேற்கொள்ளப்படுகின்றதா;
- (vi) ஆமெனில், அதன் தற்போதைய நிலைமை யாது;
- என்பதை அவர் குறிப்பிடுவாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

18/ '15

3.

கௌரவ சனில் ஹந்துன்னெத்தி,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) பிணையங்கள், பரிவர்த்தனை ஆணைக்குழுவின் அப்போதைய தவிசாளரின் சிபாரிசின் படி ஆணைக்குழுவின் நோக்கெல்லைக்குப் புறம்பான சந்தை மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டமொன்றுக்கெனக் கூறி 2013 ஓகத்து மாதம் 'தாருன்யட ஹெட்டக்' அமைப்பிற்கு வழங்கிய ரூபா 50 இலட்சம் தொகையை சிலோன் பிரிமியர் ஸ்போட்ஸ் லிமிடெட் எனப்படும் பங்குச் சந்தை அல்லது நிதி நடவடிக்கைகள் பற்றி எந்தத் தொடர்பும் இல்லாத கம்பனியொன்றுக்குச் செலுத்தியிருப்பதன் ஊடாகப் புரிந்துள்ள நிதி மோசடி பற்றி அவர் அறிவாரா?
- (ஆ) (i) மேற்படி மோசடி பற்றிய புலனாய்வு நடவடிக்கைகளின் தற்போதைய நிலைமை யாதென்பதையும்;
- (ii) அதனுடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனரா என்பதையும்;
- (iii) ஆமெனில், இவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (இ) (i) மோசடி செய்யப்பட்ட பணத்தை அறவிடுவதற்காக ஆணைக்குழு எடுத்துள்ள அல்லது எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
- (ii) இது தொடர்பாக நிறுவன மட்டத்தில் புலனாய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளதா என்பதையும்;
- (iii) மேற்படி பணத்தைப் பெற்றுக்கொண்ட சிலோன் பிரிமியர் ஸ்போட்ஸ் கம்பனியின் பணிப்பாளர்கள் யாவர் என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஈ) இந்த நிதி மோசடி பற்றி பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் புலனாய்வை மேற்கொண்டு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு எதிராகச் செயற்பட இருக்கின்ற தடைகள் யாவை என்பதை அவர் மேலும் இச்சபையில் அறிவிப்பாரா?
- (உ) இன்றேல், ஏன்?

24/ '15

4.

கௌரவ டலஸ் அழகப்பெரும,— மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) தென் மாகாணத்துக்குரிய, காபட் இட்டு செப்பனிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட 18 நெடுஞ்சாலைகளின் பணிகள் 2015 ஆம் ஆண்டு சனவரி மாதத்திலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதென்பதையும்;
- (ii) கெக்கணதுரவிலிருந்து வேஹல்ல ஊடாக திக்வல்ல வரையான வீதி வாகனப் போக்குவரத்துக்கு அன்றி நடந்து செல்வதற்குக்கூட முடியாதவாறு சேதமடைந்துள்ளதென்பதையும்;

அவர் அறிவாரா?

- (ஆ) (i) மேற்படி (அ) (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள திருத்தப் பணிகள் இடைநிறுத்தப்பட்ட 18 வீதிகளும் யாவை என்பதையும்;
- (ii) மேற்படி (அ) (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள வீதியில் காபட் இடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் திகதி யாதென்பதையும்;
- (iii) பொதுத் திறைசேரியினால் மேற்படி வீதிகளுக்கு ஒதுக்கப்பட்ட அல்லது ஒதுக்கப்படுமென வாக்குறுதியளிக்கப்பட்ட பணத் தொகை எவ்வளவென்பதையும்;
- (iv) அதன் பிரகாரம், மேற்படி நெடுஞ்சாலைகளின் காபட் இட்டு செப்பனிடும் பணிகளுக்கு ஏற்புடையதான எதிர்கால வேலைத்திட்டம் வெவ்வேறாக யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (இ) இன்றேல், ஏன்?

27/ '15

5.

கௌரவ புத்திக பத்திறை,— சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2014 ஆம் ஆண்டினுள் அறிக்கையிடப்பட்ட சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களின் எண்ணிக்கை, பெண்கள் பாலியல் வல்லுறவு சம்பவங்களின் எண்ணிக்கை மற்றும் போதைப்பொருள் சுற்றிவளைப்புகளின் எண்ணிக்கை தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
- (ii) மேற்படி சம்பவங்களுக்கு தவறாளிகளாக்கப்பட்ட அரசு உத்தியோகத்தர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பெயர்கள், முகவரிகள், தொலைபேசி இலக்கங்கள் மற்றும் ஏனைய தகவல்கள் யாவையென்பதையும்;
- (iii) மேற்படி உத்தியோகத்தர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அளிக்கப்பட்ட தண்டனைகள் தனித்தனியாக யாவையென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

- (ஆ) (i) சிறுவர் துஷ்பிரயோகங்கள், பெண்கள் பாலியல் வல்லுறவு மற்றும் போதைப்பொருள் தவறுகள் சம்பந்தமாக போதியளவு சட்டங்கள் இந்நாட்டினுள் அமுல்படுத்தப்படும் சட்டங்கள் போதியளவாக இல்லை என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
- (ii) ஆமெனில், மேற்படி சட்டங்களை திருத்துவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்,
- (iii) ஆமெனில், அது எவ்வாறென்பதையும்;
- (iv) அத் திகதி யாதென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

- (இ) இன்றேல், ஏன்?

79/ '15

6.

கௌரவ சந்திம கமகே,— வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) கடந்த ஐந்து ஆண்டுகள் தொடக்கம் யானை-மனித மோதல் தீவிரமடைந்துள்ளதுடன் இதனால் மனித உயிர்களும் யானை வளமும் அழிவடைந்து வருகின்றதென்பதையும்;
- (ii) முறைசாரா விதத்திலும் திட்டமிடப்படாத வகையிலும் மின்சார வேலிகள் நிர்மாணிக்கப்படுவதன் ஊடாக காட்டு யானைகளிடமிருந்து கிராமங்களை பாதுகாப்பதற்கு பதிலாக அநீதியான முறையில் தமது காணிகள் மற்றும் வீடுகளை இழப்பதன் மூலம் கிராமங்களில் வாழும் மக்கள் நிர்க்கதி நிலைக்கு உள்ளாகியுள்ளனர் என்பதையும்;

அவர் அறிவாரா?

- (ஆ) (i) கடந்த காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட மற்றும் நிர்மாணிப்பதற்கு உத்தேசித்துள்ள மின்சார வேலி கருத்திட்டங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
- (ii) மின்சார வேலிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலாளர் ஆளுகைப் பிரதேசங்கள் தனித்தனியே யாவை என்பதையும்;
- (iii) இன்றளவில் செயலிழந்துள்ள மின்சார வேலிகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
- (iv) மேற்படி (அ)(ii) இல் குறிப்பிடப்பட்ட சம்பவங்களை எதிர்நோக்கிய மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கும் இவ்வாறான முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கும் உரிய முறையியலொன்று அமைச்சில் நிறுவப்பட்டுள்ளதா என்பதையும்;

அவர் இச்சபையில் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

4/ '15

7.

கௌரவ பந்துல குணவர்தன,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) 2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க நிதி முகாமைத்துவ (பொறுப்புக்கள்) சட்டத்தின் 17வது பிரிவின் (அ); (ஆ); (இ); மற்றும் (ஈ) உப பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை இச்சபைக்கு சமர்ப்பிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

13/ '15

8.

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2015 சனாதிபதி தேர்தலை மையமாகக் கொண்டு சீல அனுஷ்டானத்துக்கான புடவைகள் உட்பட பல்வேறு பொருட்களை வாக்காளர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக ரூபா 600 மில்லியன் அரசு நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டமை தொடர்பாக அப்போதைய தொலைத்தொடர்புகள் ஒழுங்குமுறையாக்கல் ஆணைக்குழுவின் தவிசாளரும், முன்னாள் சனாதிபதியின் செயலாளருமான திரு. லலித் வீரதுங்க மற்றும் பணிப்பாளர் நாயகம் திரு. அனுச பெல்பிட்ட ஆகியோருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள நிறுவன ரீதியான நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

(ii) இது தொடர்பாக மேற்கொள்ளப்படுகின்ற நிதிசார் குற்றப் புலனாய்வுகளின் தற்போதைய நிலைமை யாது என்பதையும்;

(iii) பாரியளவிலான நிதிக் குற்றச் செயல்கள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் தயக்கம் காட்டுவதெனில், இவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) அரசு இழந்துள்ள ரூபா 600 மில்லியன் தொகையை அறவிடுவதற்கு விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
- (ii) தொலைத்தொடர்புகள் ஒழுங்குமுறையாக்கல் ஆணைக்குழுவின் நிதியைப் பயன்படுத்தி சீல அனுஷ்டானத்துக்கான புடவைகள் பகிர்ந்தளிக்கப்பட்டமை தவிர, 2015 சனாதிபதி தேர்தலுடன் தொடர்புடையதாக, அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஏனைய சம்பவங்கள் யாவை என்பதையும்;
- (iii) அதற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

51/ '15

9.

கௌரவ புத்திக பத்திறண,— போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இலங்கை புகையிரத சேவையின் சமிக்ஞைத் தொகுதி தற்போது நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதென்பதையும்;
- (ii) இதன் காரணமாக பயணிகளின் வாழ்க்கை ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதென்பதையும்;
- (iii) இலங்கை புகையிரதத் திணைக்களத்தில் பணியாற்றும் திரு. அனூர புஷ்பகுமார கஸ்தூரி நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிறியதொரு பணத்தொகையில் செயற்படுத்தக்கூடியதான வெற்றிகரமான புகையிரத பாதுகாப்புக் கருவித்தொகுதியொன்றை உருவாக்கியுள்ளார் என்பதையும்;
- (iv) இதனை இலங்கை புகையிரத சேவைக்கு பயன்படுத்த உத்தேசமாயிருந்த போதிலும் இற்றைவரை பயன்படுத்தப்படாதுள்ளமை பிரச்சினையாக உள்ளதென்பதையும்;
- அவர் அறிவாரா?
- (ஆ) (i) மேற்படி (அ) (iii) இல் குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாப்புக் கருவித்தொகுதியை நடைமுறைப்படுத்தாதிருப்பதற்கான காரணம் யாதென்பதையும்;
- (ii) மேற்படி பாதுகாப்புக் கருவித்தொகுதியை அல்லது வேறேதேனும் பாதுகாப்புக் கருவித் தொகுதியொன்றை புகையிரத சேவைக்கு பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
- (iii) ஆமெனில், அத் திகதி யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

பொது அலுவல்கள் ஆரம்பத்தின் போது பிரேரணை முன்னறிவித்தல்

1.

பாராளுமன்றச் சபை முதல்வர்,— பாராளுமன்ற அமர்வு,— பாராளுமன்றத்தின் 7ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினாலும், 2015.10.06 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரேரணையினாலும் தடைபெறாமல், 2015 ஒற்றோபர் மாதம் 22 ஆம் திகதி வியாழக்கிழமை மற்றும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களில் சபை அமர்வு நேரம் மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 6.30 மணி வரை இருக்குமாக. பி.ப. 6.30 மணிக்கு சபாநாயகர் பாராளுமன்றத்தை வினாவின்றி ஒத்திவைப்பாராக.

2.

கௌரவ அலி ஸாஹிர் மௌலானா செயித்,— சட்டமூலம் கொண்டுவர அனுமதி,— பின்வரும் சட்டமூலம் கொண்டுவர அனுமதி வழங்கப்படுமா :-

“அல்ஹசன் மன்றத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்.”

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

*16.

நிதி அமைச்சர்,— விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை (இல.16),— 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு 2015 செப்டெம்பர் 07 ஆந் திகதிய 1931/7 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2015.10.06 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

*17.

நிதி அமைச்சர்,— விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை (இல.17),— 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் 3 உப பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு 2015 மே 05 ஆந் திகதிய 1913/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2015.10.06 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 18.

நிதி அமைச்சர்,— உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை,— 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் உற்பத்தி வரி தொடர்பில் நிதி அமைச்சரினால் விதிக்கப்பட்டு, 2015 பெப்புவரி 26 ஆந் திகதிய 1903/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2015.09.23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 19.

நிதி அமைச்சர்,— சுங்கக் கட்டளைச்சட்டத்தின் கீழ் தீர்மானம் (இல.1),— 2015.09.23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் இறக்குமதி தீர்வைகள் தொடர்பான தீர்மானம் அங்கீகரிக்கப்படுமாக.

(2015 சனவரி 29 ஆந் திகதிய 1899/33 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை)

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 20.

நிதி அமைச்சர்,— சுங்கக் கட்டளைச்சட்டத்தின் கீழ் தீர்மானம் (இல.2),— 2015.09.23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் இறக்குமதி தீர்வைகள் தொடர்பான தீர்மானம் அங்கீகரிக்கப்படுமாக.

(2015 பெப்புவரி 26ஆந் திகதிய 1903/40 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை)

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 21.

நிதி அமைச்சர்,— சுங்கக் கட்டளைச்சட்டத்தின் கீழ் தீர்மானம் (இல.3),— 2015.10.06 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் இறக்குமதி தீர்வைகள் தொடர்பான தீர்மானம் அங்கீகரிக்கப்படுமாக.

(2015 மே 05 ஆந் திகதிய 1913/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை)

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 22.

ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.1),— விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (செத்தெம்பர் 23, 2015),— “2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால் தமக்களிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம், அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன், நிதி அமைச்சரால் செய்யப்பட்ட கட்டளை இல.32 இல் குறித்துரைக்கப்பட்ட கட்டளை அங்கீகரிக்கப்படுமாக எனப் பிரேரணை கொண்டு வரப்பட்டு எடுத்தியம்பப்பெற்றது.

2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் கீழான கட்டளை இல. 32

2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால் எனக்கு அளிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய நான் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் இக் கட்டளை மூலம் அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் 30602 ஆம் இலக்க, செயற்பாட்டு விடயம் "புகையிரத பண்டகசாலை முற்பணம் - இலங்கை புகையிரத திணைக்களம்" என்பதற்கெதிராக குறித்துரைக்கப்பட்ட எல்லைகளை மாற்றுகின்றேன்:-

விடயம்	மீளாய்வு
(i) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் II இல் குறித்துரைக்கப்பட்ட செலவின் உச்ச எல்லை	ரூபா. 1,700,000,000 இலிருந்து ரூபா. 2,200,000,000 வரை
(ii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் III இல் குறித்துரைக்கப்பட்ட பெறுகைகளின் ஆகக்குறைந்த எல்லை	மீளாய்வு செய்யப்படவில்லை.
(iii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் IV இல் குறித்துரைக்கப்பட்ட பற்று மீதியின் உச்ச எல்லை	ரூபா. 6,102,000,000 இலிருந்து ரூபா. 6,602,000,000 வரை
(iv) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் V இல் குறித்துரைக்கப்பட்ட பற்று மீதியின் உச்ச எல்லை	ரூபா. 850,000,000 இலிருந்து ரூபா. 1,000,000,000 வரை

(இக்கட்டளை 2014.12.31 ஆம் திகதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.)

ஒப்பம்: ரவி கருணாநாயக்க
நிதி அமைச்சர்.

2015.09.14 ஆந் திகதி
கொழும்பு 01."

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 23.

ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.2),— விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (செப்டெம்பர் 23, 2015),— “2013ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால், தமக்களிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம், அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன், நிதி அமைச்சரால் செய்யப்பட்ட கட்டளை இல.33 இல் குறித்துரைக்கப்பட்ட கட்டளை அங்கீகரிக்கப்படுமாக எனப் பிரேரணை கொண்டு வரப்பட்டு எடுத்தியம்பப்பெற்றது.

2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் கீழான கட்டளை இல. 33

2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால் எனக்கு அளிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய நான் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் இக் கட்டளை மூலம் அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் 24702 ஆம் இலக்க செயற்பாட்டு விடயம் "பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட பொருட்கள் தொடர்பான செலவினங்கள் முற்பணக் கணக்கு - இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கு" அளிக்கப்பட்டுள்ள விடயத்துக்காக குறித்துரைக்கப்பட்ட எல்லைகளை மாற்றுகின்றேன்:-

விடயம்	மீளாய்வு
(i) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் II இல் குறித்துரைக்கப்பட்ட செலவின் உச்ச எல்லை	மீளாய்வு செய்யப்படவில்லை.
(ii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் III இல் குறித்துரைக்கப்பட்ட பெறுகைகளின் உச்ச எல்லை	மீளாய்வு செய்யப்படவில்லை.
(iii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் IV இல் குறித்துரைக்கப்பட்ட பற்று மீதியின் உச்ச எல்லை	ரூபா. 20,000,000 இலிருந்து ரூபா. 25,000,000 வரை
(iv) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் V இல் குறித்துரைக்கப்பட்ட பொறுப்புக்களின் உச்ச எல்லை	மீளாய்வு செய்யப்படவில்லை

(இக்கட்டளை 2014.12.31 ஆம் திகதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.)

ஒப்பம்: ரவி கருணாநாயக்க
நிதி அமைச்சர்.

2015.09.14 ஆந் திகதி
கொழும்பு 01."

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 24.

ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.3),— விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (செத்தெம்பர் 23, 2015),— “2013ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8ஆம் பிரிவினால், தமக்களிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம், அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன், நிதி அமைச்சரால் செய்யப்பட்ட கட்டளை இல. 34 இல் குறித்துரைக்கப்பட்ட கட்டளை அங்கீகரிக்கப்படுமாக எனப் பிரேரணை கொண்டு வரப்பட்டு எடுத்தியம்பப்பெற்றது.

2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் கீழான கட்டளை இல. 34

2013ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8ஆம் பிரிவினால் எனக்கு அளிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய நான் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் இக் கட்டளை மூலம் அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் 21302 ஆம் இலக்க, செயற்பாட்டு விடயம் "அச்சிடல், பிரசாரம் மற்றும் புத்தகங்கள் விற்பனைக்கான (வெளியீட்டு உரிமையை பகிரங்கப்படுத்தல், மொழிபெயர்ப்பு உரிமையைக் கொள்வனவு செய்தல், மொழிபெயர்ப்புக் கட்டணம் மற்றும் பணியாளர்களின் சம்பளக் கொடுப்பனவு உட்பட) முற்பணக் கணக்கு — கல்வி வெளியீட்டுத் திணைக்களம்" என்பதற்கெதிராக குறித்துரைக்கப்பட்ட எல்லைகளை மாற்றுகின்றேன்:-

விடயம்	மீளாய்வு
(i) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் II இல் குறித்துரைக்கப்பட்ட செலவின் உச்ச எல்லை	மீளாய்வு செய்யப்படவில்லை
(ii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் III இல் குறித்துரைக்கப்பட்ட பெறுகைகளின் ஆகக்குறைந்த எல்லை	ரூபா. 2,900,000,000 இலிருந்து ரூபா. 2,500,000,000 வரை
(iii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் IV இல் குறித்துரைக்கப்பட்ட பற்று மீதியின் உச்ச எல்லை	மீளாய்வு செய்யப்படவில்லை.
(iv) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் V இல் குறித்துரைக்கப்பட்ட பொறுப்புக்களின் உச்ச எல்லை	ரூபா. 1,500,000,000 இலிருந்து ரூபா. 2,250,000,000 வரை

(இக்கட்டளை 2014.12.31 ஆம் திகதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.)

ஒப்பம்: ரவி கருணாநாயக்க
நிதி அமைச்சர்.

2015.09.14 ஆந் திகதி
கொழும்பு 01.”

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 25.

ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.4),— விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (செப்டெம்பர் 23, 2015),— “2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால், தமக்களிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம், அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன், நிதி அமைச்சரால் செய்யப்பட்ட கட்டளை இல.35 இல் குறித்துரைக்கப்பட்ட கட்டளை அங்கீகரிக்கப்படுமாக எனப் பிரேரணை கொண்டு வரப்பட்டு எடுத்தியம்பப்பெற்றது.

2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் கீழான கட்டளை இல. 35

2013ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால் எனக்கு அளிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய நான் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் இக் கட்டளை மூலம் அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் 31002 ஆம் இலக்க, செயற்பாட்டு விடயம் "பண்டகசாலை முற்பணக் கணக்கு - அரசாங்க தொழிற்சாலை" என்பதற்கெதிராக குறித்துரைக்கப்பட்ட எல்லைகளை மாற்றுகின்றேன்:-

விடயம்	மீளாய்வு
(i) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் II இல் குறித்துரைக்கப்பட்ட செலவின் உச்ச எல்லை	ரூபா. 120,000,000 இலிருந்து ரூபா. 170,000,000 வரை
(ii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் III இல் குறித்துரைக்கப்பட்ட பெறுகைகளின் ஆகக்குறைந்த எல்லை	மீளாய்வு செய்யப்படவில்லை
(iii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் IV இல் குறித்துரைக்கப்பட்ட பற்று மீதியின் உச்ச எல்லை	மீளாய்வு செய்யப்படவில்லை
(iv) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் V இல் குறித்துரைக்கப்பட்ட பொறுப்புக்களின் உச்ச எல்லை	மீளாய்வு செய்யப்படவில்லை

(இக்கட்டளை 2014.12.31 ஆம் திகதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.)

ஒப்பம்: ரவி கருணாநாயக்க
நிதி அமைச்சர்.

2015.09.14 ஆந் திகதி
கொழும்பு 01.”

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 26.

ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.5),— விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (செத்தெம்பர் 23, 2015),— “2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால், தமக்களிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம், அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன், நிதி அமைச்சரால் செய்யப்பட்ட கட்டளை இல.36 இல் குறித்துரைக்கப்பட்ட கட்டளை அங்கீகரிக்கப்படுமாக எனப் பிரேரணை கொண்டுவரப்பட்டு எடுத்தியம்பப்பெற்றது.

2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் கீழான கட்டளை இல. 36

2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால் எனக்கு அளிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய நான் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன், இக் கட்டளை மூலம், அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் 31003 ஆம் இலக்க, செயற்பாட்டு விடயம் "முடிக்கப்பட்ட வேலை முற்பணக் கணக்கு - அரச தொழிற்சாலை" என்பதற்கெதிராக குறித்துரைக்கப்பட்ட எல்லைகளை மாற்றுகின்றேன்:-

விடயம்	மீளாய்வு
(i) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் II இல் குறித்துரைக்கப்பட்ட செலவின் உச்ச எல்லை	ரூபா. 260,000,000 இலிருந்து ரூபா. 450,000,000 வரை
(ii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் III இல் குறித்துரைக்கப்பட்ட பெறுகைகளின் ஆகக்குறைந்த எல்லை	மீளாய்வு செய்யப்படவில்லை
(iii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் IV இல் குறித்துரைக்கப்பட்ட பற்று மீதியின் உச்ச எல்லை	மீளாய்வு செய்யப்படவில்லை
(iv) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் V இல் குறித்துரைக்கப்பட்ட பொறுப்புக்களின் உச்ச எல்லை	மீளாய்வு செய்யப்படவில்லை.

(இக்கட்டளை 2014.12.31 ஆம் திகதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.)

ஒப்பம்: ரவி கருணாநாயக்க
நிதி அமைச்சர்.

2015.09.14 ஆந் திகதி
கொழும்பு 01."

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 27.

ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.6),— விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (செத்தெம்பர் 23, 2015),— “2013ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால், தமக்களிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம், அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன், நிதி அமைச்சரால் செய்யப்பட்ட இச்சட்டத்தின் உப பிரிவில் உரிய முறையில் குறித்துரைக்கப்பட்ட நியமங்கள் அங்கீகரிக்கப்படுமாக எனப் பிரேரணை கொண்டுவரப்பட்டு எடுத்தியம்பப்பெற்றது.

(இக்கட்டளைகள் 2014.12.31 ஆம் திகதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.)

அட்டவணை

2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் கீழான கட்டளை

நிதி ஆண்டு 2014 தொடர்பில், 2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் கீழ் நிதி அமைச்சரினால் அதிகாரமளிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கான முற்பணங்கள் சம்பந்தமான முற்பணக் கணக்குகளின் எல்லைகளின் மாற்றங்களின் அட்டவணை

குழுத்தொடர் இலக்கம். 01

2013 ஆம் ஆண்டின் இலக்கம் 36 ஐக் கொண்ட 8 வது பிரிவின் கீழ் எனக்களிக்கப்பட்ட அதிகாரங்களின்படி, ரவி கருணாநாயக்க ஆகிய நான் நிதி அமைச்சர் என்ற வகையில் அரசு அங்கீகாரத்தின் கீழ் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள உப அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அரசு ஊழியர்களுக்கான முற்பணக் கணக்குகளில் கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள விடய இலக்கங்களுக்கு அமைவான சட்டத்தின் மூன்றாம் உப பிரிவின் நிரல் இலக்கம் II மற்றும் IV இல் குறிப்பிடப்பட்டுள்ள உச்ச ஒதுக்கீட்டெல்லைகளையும் இலக்கம் III இல் குறிப்பிடப்பட்டுள்ள ஆகக் குறைந்த எல்லைகளையும் மாற்றியமைக்கின்றேன். 14001, 18201, 10501, 22801, 20801, 27701, 30301, 26901, 27001, 27201, 24201, 28601, 10201, 25601, 25801, 28201, 28501, 11601, 28801, 30601, 27901, 27801, 27401, 27501, 21901, 17801, 12601, 11101, 18801, 21101, மற்றும் 19001.

தொ. இல.	அமைச்சு / திணைக்களம்	விடய இல.	II அரசாங்கத்தின் செயற்பாடுகளின் செலவினத்தின் உச்ச எல்லைகள்		III அரசாங்கத்தின் செயற்பாடுகளின் பெறுகைகளின் ஆகக் குறைந்த எல்லைகள்		IV அரசாங்கத்தின் செயற்பாடுகளின் பற்று மீதிகளின் உச்ச எல்லைகள்		கட்டளை இல.
			ரூபா இருந்து	ரூபா வரை	ரூபா இருந்து	ரூபா வரை	ரூபா இருந்து	ரூபா வரை	
1.	கால்நடை வளர்ப்பு, கிராமிய சனசமூக அபிவிருத்தி அமைச்சர்	14001	7,000,000	10,000,000	3,700,000	4,000,000	-	-	1
2.	வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நலன்புரி அமைச்சர்	18201	5,000,000	8,000,000	1,100,000	4,100,000	-	-	2
3.	பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்	10501	140,000,000	170,000,000	60,000,000	90,000,000	-	-	3
4.	நீதி மன்றங்களின் நிருவாகம்	22801	260,420,000	290,420,000	170,000,000	175,000,000	850,000,000	1,100,000,000	4
5.	தேசிய நூதனசாலைகள் திணைக்களம்	20801	9,000,000	12,000,000	-	-	-	-	5

6.	மாவட்டச் செயலகம், மொனராகலை	27701	-	-	25,000,000	24,000,000	-	-	6
7.	புடவைக் கைத்தொழில் திணைக்களம்	30301	-	-	3,000,000	2,900,000	-	-	7
8.	மாவட்டச் செயலகம்/ கச்சேரி, மட்டக்களப்பு	26901	-	-	23,000,000	18,000,000	90,000,000	100,000,000	8
9.	மாவட்டச் செயலகம்/ கச்சேரி, அம்பாறை	27001	-	-	35,000,000	30,000,000	-	-	9
10.	மாவட்டச் செயலகம், குருணாகல்	27201	-	-	75,000,000	65,000,000	-	-	10
11.	முகாமைத்துவ சேவைகள் திணைக்களம்	24201	-	-	2,000,000	1,700,000	-	-	11
12.	காணி ஆணையாளர் நாயகம்	28601	-	-	12,000,000	11,500,000	-	-	12
13.	நிதி, திட்டமிடல் அமைச்சர்	10201	15,000,000	12,000,000	9,500,000	8,500,000	-	-	13
14.	மாவட்டச் செயலகம், கம்பஹா	25601	-	-	56,000,000	53,000,000	-	-	14
15.	மாவட்டச் செயலகம், கண்டி	25801	-	-	51,000,000	46,000,000	-	-	15
16.	நீர்ப்பாசனத் திணைக்களம்	28201	-	-	100,000,000	97,000,000	-	-	16
17.	கமத்தொழில் திணைக்களம்	28501	-	-	150,000,000	120,000,000	-	-	17
18.	கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக அமைச்சர்	11601	6,000,000	7,500,000	-	-	-	-	18
19.	நில அளவையாளர் திணைக்களம்	28801	-	-	100,000,000	86,000,000	-	-	19
20.	இலங்கை புகைமிரத்தத் திணைக்களம்	30601	-	-	385,000,000	290,000,000	-	-	20
21.	மாவட்டச் செயலகம், கேகாலை	27901	-	-	30,000,000	26,000,000	-	-	21

22. மாவட்டச் செயலகம், இரத்தினபுரி	27801	-	-	38,000,000	32,000,000	-	-	22
23. மாவட்டச் செயலகம், அநுராதபுரம்	27401	-	-	40,000,000	35,000,000	-	-	23
24. மாவட்டச் செயலகம், பொலன்னறுவை	27501	-	-	18,000,000	15,000,000	-	-	24
25. விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களம்	21901	8,000,000	8,011,000	-	-	-	-	25
26. தெங்கு அபிவிருத்தி, மக்கள் தொடர்பு அபிவிருத்தி அமைச்சர்	17801	4,000,000	5,000,000	-	-	-	-	26
27. கல்வி அமைச்சர்	12601	-	-	680,000,000	675,000,000	-	-	27
28. சுகாதார அமைச்சர்	11101	-	-	710,000,000	653,000,000	-	-	28
29. தாவரவியல் பூங்கா மற்றும் பொதுப் பொழுதுபோக்கு அலுவல்கள் அமைச்சர்	18801	2,000,000	2,060,110	-	-	-	-	29
30. அரசாங்க அச்சாளர் திணைக்கம்	21101	-	-	45,000,000	44,000,000	-	-	30
31. சட்டமும் ஒழுங்கும் அமைச்சர்	19001	-	-	83,000,000	60,000,000	-	-	31
மொத்தம்		456,420,000	524,991,110	2,905,300,000	2,666,700,000	940,000,000	1,200,000,000	

ஒப்பம்: ரவி கருணாநாயக்க
நிதி அமைச்சர்.

2015.09.14
கொழும்பு - 01."

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 28.

நிதி அமைச்சர்,— உண்ணாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழான தீர்மானம்,— இரட்டை வரிவிதிப்பைத் தவிர்ப்பதற்கும் வருமானத்தின் மீது வரிகொடாது தட்டிக்கழிப்பதைத் தடுப்பதற்குமாக, 2014 ஏப்பிரல் 03 ஆம் திகதி இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்கத்திற்கும் சிங்கப்பூர் குடியரசின் அரசாங்கத்திற்கும் இடையே செய்து கொள்ளப்பட்டதும், 2015.09.23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒப்பந்தமானது 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் 97(1)(அ) பிரிவின் கீழ் அங்கீகரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கிறது.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 29.

நிதி அமைச்சர்,— மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல்,— காலத்திற்குக் காலம் திருத்தப்பட்டவாறான மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயம்) 28(அ) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 16(இ) ஆம் பிரிவின் கீழ் மதுவரி உரிமக் கட்டணம் தொடர்பில் நிதி அமைச்சரினால் விதிக்கப்பட்டு 2015 பெப்பருவரி மாதம் 13 ஆம் திகதிய 1901/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2015.09.23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான அறிவித்தல் அங்கீகரிக்கப்படுமா.

(973 ஆம் இலக்க மதுவரி அறிவித்தல்)

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 30.

அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர்,— இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்,— 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டங்களினால் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் 4 ஆம் பிரிவின் (3) ஆம் உப பிரிவு மற்றும் 14 ஆம் பிரிவு என்பவற்றுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2015 பெப்பருவரி 26 ஆம் திகதிய 1903/41 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2015.09.23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமா.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 31.

நிதி அமைச்சர்,— முத்திரைக் கட்டண (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை,— அரசியலமைப்பின் 44(2) ஆம் உறுப்புகளையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, முத்திரைக் கட்டண (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழான முத்திரைக் கட்டணம் தொடர்பில் நிதி, திட்டமிடல் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2014 செப்டெம்பர் 30 ஆம் திகதிய, 1882/17 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2015.09.23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமா.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* அரசாங்க அலுவல்களைக் குறிக்கின்றன.